

|| ஸ்ரீதஸாவதாரஸ்தோத்ரம் ||

நமோஸ்து நாராயணமம்திராய நமோஸ்து ஹாராயணகம்தராய |  
நமோஸ்து பாராயணசர்சிதாய நமோஸ்து நாராயண தேர்சிதாய || ௧ ||

நமோஸ்து மத்ஸ்யாய லயாப்திகாய நமோஸ்து கூர்மாய பயோப்திகாய |  
நமோ வராஹாய தராதராய நமோ ந்ருஸிம்ஹாய பராத்பராய || ௨ ||

நமோஸ்து ஸக்ராஸ்ரயவாமநாய நமோஸ்து விப்ரோத்ஸவபார்கவாய |  
நமோஸ்து ஸீதாஹிதராகவாய நமோஸ்து பார்தஸ்துதயாதவாய || ௩ ||

நமோஸ்து புத்தாய விமோஹகாய நமோஸ்து தே கல்கிபதோதிதாய |  
நமோஸ்து பூர்ணாமிதஸத்குணாய நமோஸ்து நாதாய ஹயாநநாய || ௪ ||

கரஸ்தஸம்கோல்லஸதக்ஷமாலாப்ரபோதமுத்ராபயபுஸ்தகாய |  
நமோஸ்து வக்த்ரோத்கிரதாகமாய நிரஸ்தஹேயாய ஹயாநநாய || ௫ ||

ரமாஸமாகாரசதுஷ்டயேந க்ரமாச்சதுர்திக்ஷு நிஷேவிதாய |  
நமோஸ்து பார்ஸ்வத்வயகத்விருபஸ்ரீயாபிஷித்தாய ஹயாநநாய || ௬ ||

கிரீடபட்டாம்கதஹாரகாம்ஸீஸுரத்நபீதாம்பரநூபுராத்யைஃ |  
விராஜிதாம்காய நமோஸ்து துப்யம் ஸுரைஃ பரீதாய ஹயாநநாய || ௭ ||

விதோஷகோடம்துநிபப்ரபாய விஸேஷதோ மத்வமுநிப்ரியாய |  
விமுக்தவம்த்யாய நமோஸ்து விஷ்வக்விதூதவிக்நாய ஹயாநநாய || ௮ ||

நமோஸ்து ஸிஷ்டேஷ்டதவாதிராஜக்ருதாஷ்டகாபிஷ்டுதசேஷ்டிதாய |  
தஸாவதாரஸ்த்ரிதஸார்ததாய நிஸேஸபிம்பஸ்தஹயாநநாய || ௯ ||

|| இதி ஸ்ரீவாதிராஜதீர்தஸ்ரீசரணவிரசிதம் தஸாவதாரஸ்தோத்ரம் ||